

உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை


உறுதிப்படுத்துங்கள்.

3 செயல்களுடன் மின்னோட்டத் தேக்கத் தடுப்புப் பொறியைச் சோதித்துப் பாருங்கள்.

மின்னோட்டத் தேக்கத் தடுப்புப் பொறி (RCCB) என்பது என்ன?

மின்னோட்டத் தடுப்புப் பொறி என்பது, உங்கள் வீட்டில் மின்சாரக் கசிவு கண்டறியப்பட்டவுடனே மின்சார விநியோகத்தைத் துண்டிக்கும் பாதுகாப்பு கருவியாகும். இது உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் மின்சாரத் தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது.

1



குறிப்பு: உங்கள் RCCB-யைச் சோதித்துப் பார்ப்பதற்கு முன்பு, வீட்டிலுள்ள மின் சாதனங்களைப் பாதுகாக்க, அவற்றை முதலில் அடைத்துவிடுங்கள்.

RCCB-யைச் சோதித்துப் பார்க்க TEST பொத்தானை அழுத்துங்கள். RCCB-யின் விசை கீழே இறங்கி, உங்கள் வீட்டின் மின்சார விநியோகம் முழுமையாகத் துண்டிக்கப்படும்.

2



ஒவ்வொரு அறையிலும் விளக்குகளின் விசைகள், மின் இணைப்புகள் அனைத்தையும் சோதித்துப் பாருங்கள். விளக்குகளும் மின் சாதனங்களும் இயங்காவிட்டால் RCCB சரியாக வேலை செய்கிறது என்று அர்த்தம்.

***முக்கியம்:** RCCB விசை கீழே தள்ளப்பட்டிருக்கும் நிலையில் ஏதாவதொரு விளக்கு அல்லது மின் இணைப்பு தொடர்ந்து இயங்கினால், RCCB உங்கள் வீட்டை முழுமையாகப் பாதுகாக்கவில்லை என்று அர்த்தம். உடனடியாக உரிமம் பெற்ற மின்சார ஊழியருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

3



எல்லா விளக்குகளையும் மின் இணைப்புகளையும் அடைத்துவிடுங்கள். RCCB-யின் விசையை மேலே தள்ளி மின்சார விநியோகத்தை மீண்டும் தொடங்குங்கள். உங்களுக்குத் தேவையான விளக்குகளையும் மின் சாதனங்களையும் இயக்குங்கள்.

என்னுடைய RCCB எங்கே இருக்கும்?

உங்கள் வீட்டில் உள்ள மின்சுற்றுப் பலகையின் அமைவிடத்தை கண்டுபிடிங்கள். அதில், சோதிக்கும் பொத்தான் உள்ள விசையைத் தேடிப் பாருங்கள். அதுதான் உங்களது RCCB.

உங்களது RCCB-யைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு, உங்களது வீடமைப்பு வளர்ச்சிக் கழக கிளை சேவையை **1800-225-5432** என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது www.hdb.gov.sg/efeedback இணையத்தளத்தில் உள்ள மின்-கருத்துரைப்புப் படிவத்தைப் பயன்படுத்துங்கள்.



தனியார் வீடுகளுக்கு, QR குறியீட்டை வருடி அல்லது go.gov.sg/search-elise இணையத்தளத்திற்குச் சென்று, உரிமம் பெற்ற மின்சார ஊழியருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

RCCB

